

آية الكرسي ஆயத்துல் குர்ஸி

اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَّةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِنْدِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

உச்சரிப்பு

அல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ, அல்-ஹய்யுல்-கய்யூம். லா தஃகுது சினத்துன் வலா நவ்ம். லஹு மா ஃபிஸ்-சமாவாதி வமா ஃபில்-அர்ஃத். மன் தல்லதீ யஷஃபவு இந்தஹு இல்லா பி-இத்னிஹி. யஅலமு மா பய்ன அய்தீஹிம் வமா கல்ஃபஹும், வலா யுஹீதூன பிஷையின் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஃஅ. வசிஅ குர்ஸிய்யுஹுஸ்-சமாவாதி வல்-அர்ஃத், வலா யஃவுது ஹிஃப்முஹுமா, வஹுவ அல்-அலிய்யுல்-அஜீம்.

தமிழ் மொழிபெயர்ப்பு

அல்லாஹ், அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை, அவன் என்றும் உயிருள்ளவன், எல்லாவற்றையும் பரிபாலிப்பவன். அவனை தூக்கமோ உறக்கமோ பாதிக்காது. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுடையவை. அவனுடைய அனுமதியின்றி அவனிடம் பரிந்துரை செய்யக்கூடியவர் யார்? அவர்களுக்கு முன்னும் பின்னும் உள்ளவற்றை அவன் அறிவான். அவன் விரும்பியவை தவிர அவனுடைய ஞானத்தில் எதையும் அவர்கள் அறிய முடியாது. அவனுடைய குர்ஸி வானங்களையும் பூமியையும் உள்ளடக்கியது, அவற்றைப் பாதுகாப்பது அவனுக்கு சிரமமல்ல. அவன் மிக உயர்ந்தவன், மகத்தானவன்.

